



ஸுன்னத்தான தொழுகைகள்

ஸுன்னத்தான தொழுகைகள்

நாளொன்றுக்கு யார் 12 ரகஅத்தகள் (ஸுன்னத்தான தொழுகைகளை) தொழுகிறார்களோ அவர்களுக்கு சவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலியல்லாஹு அன்ஹா) (ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ 1695)

அவை லுஹருக்கு முன்பு 4 ரகஅத்தகள், லுஹருக்கு பின்பு 2 ரகஅத்தகள், மஃரிபுக்கு பின் 2 ரகஅத்தகள், இஷாவுக்குப் பிறகு 2 ரகஅத்தகள், ஃபஜ்ருக்கு முன் 2 ரகஅத்தகள் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலியல்லாஹு அன்ஹா) (ஆதாரம்: நஸயீ 1695,1696,1697, 1698, 1699)

ஸுன்னு ரவாதிப்

வலியுறுத்தப்பட்ட ஸுன்னத் தொழுகைகள்

1. பஜ்ரு: (பர்ளு-2) முன் ஸுன்னத்- 2
 2. லுஹர்: (பர்ளு-4) முன் ஸுன்னத்- 4 (ஸுன்னத் தொழுகை 2+ 2 ரகஅத்தகளாக தொழுவேண்டும்.)
 3. அஸ்ர்: (பர்ளு-4) (முன் பின் ரவாத்திப் இல்லை)
 4. மஃரிப்: (பர்ளு-3) பின் ஸுன்னத் - 2
 5. இஷா: (பர்ளு-4) பின் ஸுன்னத் - 2
- (மொத்தம் (பர்ளு - 17 ரகஅத்தகள்) ஸுன்னத் தொழுகைகள் - 12 ரகஅத்துகள்)

பரிந்துரைக்கப்பட்ட ஸுன்னத் தொழுகைகள்

முன்னர் கூறப்பட்ட 12 ரகஅத்தகளுடன் பின் வரும் ஸுன்னத்தகளை அதிகப்படியாக தொழுவேண்டும்.

1. பஜ்ரு: முன் ஸுன்னத்- + 2
2. லுஹர்: பின் ஸுன்னத்- + 2
3. அஸ்ர்: முன் ஸுன்னத்- 4 (2 + 2)
4. மஃரிப்: முன் ஸுன்னத் -2
5. இஷா: முன் ஸுன்னத் -2 பின் ஸுன்னத் + 3 வித்ருத் தொழுகை (இதை 3, அல்லது 5, அல்லது 7 அல்லது 11வரை தொழலாம்)

உபரியான (ஸுன்னத்) தொழுகைகள்:

1. வித்ருத் தொழுகை: 1,3,5,7,11 ரகஅத்தகள் என்று விரும்பியவாறு தொழலாம். வித்ரை ஒற்றைப் படையாகத் தான் தொழ வேண்டும். அதை கடைசித் தொழுகையாகத் தொழவேண்டும். இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள். என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபுதாலுது, திர்மிதீ, நஸயீ, அஹ்மது)



இதன் நேரம் இஷா முதல் பஜர் வரை உள்ளது. யார் வித்ரு தொழாமல் உறங்கிவிட்டால் அல்லது மறந்து விட்டால் அவர் நினைவு வந்ததும் தொழட்டும் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு))

(ஆதாரம்: அபூதாலூது)

2. தஹஜ்ஜத் தொழுகை: இது 8 அல்லது 10 ரகஅத்துகள் ஆகும். (அதிகப்படியாக 3 ரகஅத்துகள் வித்ரையும் சேர்த்தால் மொத்தம் 11 அல்லது 13 ரகஅத்துகள் வரும்) ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினொரு ரகஅத்களுக்கு மேல் அதிகப்படுத்துபவர்களாக இருந்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம் 8103)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் 13 ரகஅத்கள் தொழக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அதில் 5 ரகஅத்கள் வித்ரு தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

(ஆதாரம்: அபூதாலூது)

3. தஹிய்யத்துல் மஸ்ஜித் (காணிக்கைத் தொழுகைகள்)

மஸ்ஜிதில் நுழைந்ததும் தொழும் தொழுகைக்கு தஹிய்யத்துல் மஸ்ஜிது (காணிக்கைத் தொழுகை) எனப்படும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவீன்றுள்ளார்கள்: உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரண்டு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்.

(ஆதாரம்: புகாரி)

ஜும்ஆ நாளில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குத்பா உரையாற்றிக் கொண்டிருக்கும் போது பள்ளியில் ஒரு நாயகத் தோழர் நுழைந்தார். அவரைப் பார்த்து நீர் தொழுதீரா? எனக் கேட்ட போது இல்லை என்றார். உடனே இரண்டு ரகஅத்துகள் தொழுவீராக என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு))

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அஹ்மது , அபூதாலூது, திர்மிதீ, நஸயீ,இப்னுமாஜா)

4. ஞஹாத் தொழுகை:

குறைந்தது 2, அதிகம் 8 அல்லது 12 ரக அத்கள் உங்களின் ஒவ்வொருவரின் விரல்களின் இணைப்புகளுக்கும் தர்மம் உண்டு. ஆகவே ஒவ்வொரு ஸுப்ஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு அல்ஹம்துலில்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு அல்லாஹு அக்பரும் தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். இவை எல்லாவற்றிற்கும் இணையாக இரண்டு ரகஅத்துகள் ஞஹா வேளையில் தொழுவது போதுமானதாகும். என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: முஸ்லிம்)

முக்கியமான மூன்று அமல்கள்

எனது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு மூன்றை கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார்கள். (அவை)

- 1) மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது.
- 2) ஞஹா வேளையில் இரண்டு ரகஅத்கள் தொழுவது.
- 3) இரவு தூங்கு முன் வித்ரு தொழுவது.



அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5. இஸ்திகாரா தொழுகை: 2 ரகஅத்த்கள்.

இது ஒரு நல்ல முடிவு ஏற்பட அல்லாஹ்வை வேண்டித் தொழும் தொழுகை. தொழுத பின்னர் நமது தேவையை குறிப்பிட்டுக் கேட்கவேண்டும்.

6. ஸலாத்துல் குஸூஃப் (கிரகணத் தொழுகைகள்) 2 ரகஅத்த்கள்.

சூரிய கிரகணம் ஏற்படும்போதும், சந்திர கிரகணம் ஏற்படும் போதும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறப்புத் தொழுகை தொழுதுள்ளனர். பெருநாள் தொழுகையைப் போன்று முதலில் தொழுகையும், அதனைத் தொடர்ந்து குத்பாவும் நடைபெறும். ஒவ்வொரு ரகஅத்திலும் இரண்டு ரகூவுகள் செய்யவேண்டும். முதலாவது ரகூவு அதிக நேரம் செய்ய வேண்டும். பிறகு எழுந்து அதிகமாக ஓதவேண்டும். பிறகு ரகூவு செய்ய வேண்டும். இது முந்தைய ரகூவுவைவிட சற்று குறைவாக இருக்க வேண்டும். பிறகு நீண்ட இரு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இவ்வாறே அடுத்த ரகஅத்தையும் நிறைவேற்றவேண்டும். இமாம் கிராஅத்தை சப்தமாக ஓதவேண்டும். கிரகணம் துவங்கியது முதல் முடியும் வரை தான் இத்தொழுகையின் நேரமாகும். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அஹ்மது)

சூரியனும் சந்திரனும் இறைவனது வல்லமையை பறைசாற்றும் இரண்டு அத்தாட்சிகளாகும். எவரது மரணத்திற்காகவும், வாழ்வுக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காண நேர்ந்தால் அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள்! தொழுங்கள்! தர்மம் செய்யுங்கள்! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அஹ்மது)

7. ஸலாத்துல் இஸ்திஸ்காஃ (மழை வேண்டித் தொழுகை) 2 ரகஅத்துகள்.

இஸ்திஸ்காஃ என்றால் மழை பொழியத் தேடுதல் என்பது பொருளாகும். பஞ்சமும் வறட்சியும் நிலவும்தோது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திறந்த வெளியில் அமைந்த தொழுமிடத்திற்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தமது மேலாடையை புரட்டிப் போட்டுக் கொண்டு இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: புகாரி)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை தேடும்போது தமது இருகைகளையும் கமக்கட்டு தெரியுமளவுக்கு உயர்த்துவார்கள் என்றும் புறங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு கைகளை உயர்த்துவார்கள் என்றும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: முஸ்லிம்)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணிவோடும், உள்ளச்சத்தோடும், அடக்கத்தோடும் மழைத் தொழுகைக்காகப் புறப்படுவார்கள். பெருநாள் தொழுகை போலவே இரண்டு ரகஅத்துகள் தொழ வைத்தார்கள். மிம்பரில் ஏறி துஆச்செய்வதிலும், இறைவனைப் பெருமைப்படுத்துவதிலுமே ஈடுபட்டிருந்தார்கள் என

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: அபூதாலிபு)

மற்ற குத்பாக்களைப் போன்று சொற்பொழிவிற்கு முக்கியத்துவம் கொடுக்காது பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இத்தொழுகை இமாம் ஜமாஅத்துடன் இரு ரகஅத்தகளாக விலக்கப்படாத நேரங்களில் தொழுவதாகும்.

8. ஸலாத்துல் ஈதைன் (இரு பெருநாள் தொழுகைகள்): 2 ரகஅத்துகள்

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் ஆண்களும் பெண்களும் தொழும் சிறப்புத் தொழுகைக்கு ஈத் தொழுகை எனப்படும். இத்தொழுகைக்கு பாங்கு இகாமத் கிடையாது.

இரு ரகஅத்துகள் தொழவேண்டும். பிறகு 7 தக்பீர்கள் கூற வேண்டும் மற்றும் தக்பீர் கட்ட

வேண்டும். பிறகு அல்ஹம்து, அதைத்தொடர்ந்து அந்தநாலின் சுன்னத்தான ஏதாவது ஒரு சூராவை

இமாம் சப்தமிட்டு ஓதவேண்டு. இரண்டாவது ரகஅத்தில் அல்ஹம்து ஓதுமுன் 5 தக்பீர்கள் சொல்ல

வேண்டும் மற்றும் தக்பீர் கட்ட வேண்டும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்களுடன் ஒரு முறையல்ல, இரு முறையல்ல (பல முறைகள் இவ்வாறே) பாங்கும்

இகாமத்துமின்றி நான் பெருநாள் தொழுகைகளை தொழுதிருக்கிறேன்.

(அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: அஹ்மது, முஸ்லிம். அபூதாலூது, திர்மிதீ)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளில் கிராஅத்

ஓதுவதற்கு முன் முதல் ரகஅத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரகஅத்தில் கிராஅத் ஓதுவதற்கு முன் 5

தக்பீர்களும் கூறுவார்கள். (அறிவிப்பவர்: அம்ரு இப்னு அவஃப் (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: திர்மிதீ)

பெருநாள் தொழுகைகளில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதல் ரகஅத்தில் காஃப்,

அஃலா அத்தியாயங்களையும், இரண்டாம் ரகஅத்தில் கமர், காஷியா, இகதரபத்திஸ் ஸாஅத்

அத்தியாயங்களையும் ஓதியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்கள்: அபூ வாகித் (ரலியல்லாஹு அன்ஹு),

ஸமுரா (ரலியல்லாஹு அன்ஹு)

(ஆதாரம்: அஹ்மது, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, தப்ராணி)



www.bathusha.com

Tamil Islamic Online Radio 24h

உண்மையும் நன்மையும் உன்னிலும் என்னிலும் உண்டாகட்டும்
AL ALIM S.A.M.SYED JAHAN MOWLANA HUSAINY JALALIY
BATHUSHA.COM